



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,135 — FRIDAY, AUGUST 11, 1950

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	845
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	847
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	850
		Lands under Peasant Proprietor Scheme	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

Land Acquisition Notices

Q 8501

Declaration

(Under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950)

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :—

All that land approximately 4½ acres in extent lying between the 9½ and 11½ mile posts on the Colombo-Galle Road and forming a portion of the land known as "Lady Cathrine Group" situated at Telawala and Katubedda in Salpiti Korale of the Colombo District and bounded on the north by eastern boundary of lot 35 in P. P. A 2,302 and Lady Catherine Group; east by Lady Catherine Group; south by Colombo-Galle Road, and west by Colombo-Galle Road.

Colombo 1, July 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Q 3203.

Declaration

(Under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950)

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, as required by sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is required for a public purpose and will be required under the provisions of the aforesaid Act :—

All that allotment of land called and known as Kendalanda, situated at Homagama and surveyed and more particularly shown as lot 1 in Preliminary Plan No. A 2,724, in extent 2A. 1R. 7P.

Colombo 1, July 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Declaration

(Under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950)

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, as required by sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is required for a public purpose and will be acquired under the provisions of the aforesaid Act :—

All that land approximately 160 acres in extent situated at Malgawatta, within the Municipality of Colombo bearing Municipal assessment Nos., 151, 151/1, 151/2, 151/3, 77/15, Malgawatta Place; 265, 265/3, 265/5, Ingram Road; 211/78, 287, 319, 319/1, Malgawatta Road; 755, 765, 771, 781, Baseline Road; 75, 75/1, Malgawatta Lane; 132/12, 198/24, 238/17, 110/21, Panchikawatta Road; 164/5, Galkapanawatta Road; 140/6A, 68/1A, Galkapanawatta Lane; 134, Stace Road; 51/2, Abhayasingharama Road; 245/43, 245/51, Driebergs Avenue; 51, 57/1, 33/5, 33/6, Malgawatta Road; 99/1, 207/1, 245/22, 245/27, 245/38, 245/40, 245/52, 245/55, 245/56, Driebergs Avenue; 368/15, 276, 286/1, Skimmers Road South and bounded as follows :—North by St. Sebastian Canal and Stace Road; west by the eastern boundary of the highlands abutting on Panchikawatta Road; south by the northern boundary of highlands immediately to the north of Driebergs Road and by part of same road; and east by the western boundary of highlands immediately

845—J. N. A 99436-630 (8/50)

to the west of Maligawatta Road, Maligawatta Place and Maligawatta Lane, by proposed road from Maligawatta Lane to Ingram Road and along Ingram Road and masonry wall of Maligawatta Muslim Burial Ground; by the northern boundary of the highland bearing assessment No. 745, Baseline Road and by the extreme northern section of Baseline Road and reported to be claimed by (1) Mrs. D. Kodituwakku of 40/4, Maligawatta, Maradana, (2) Mr. M. D. M. Kalid of 51, Ingram Road, Maradana, (3) Mr. A. V. Perera, 50/50, Maligawatta, Maradana, (4) Mr. M. L. M. Haniffa, 535, 2nd Division, Maradana, (5) The late Mr. T. D. M. John de Silva's administrator, Maradana, and (6) Mrs. P. R. Perera, M. S. Bungalow, Maradana.

Colombo 1, July 22, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Declaration

(Under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950)

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

- (1) The land called Adahoradeniya, Gadagedaradeniya, &c., situated at Habarakada in Hewagam Korale, in extent about 33 acres and bounded on the north by Colombo-Padukka Road; east by Siriyakanda and Dambakanda Estates; south by Siriyakanda and Habarakada Estates and west by lands claimed by Perumbulachchige Nomis, Perumbulachchige William and others,
- (2) Land called Gadakalewatta and Morattawatta; situated at Habarakada in Hewagam Korale, in extent about 70 acres; and bounded on the north by Habarakada Estate, east by lands claimed by Kapuruge Davith, Malavige William and others, south by Siriyakanda Estate and west by paddy land;
- (3) Land called Kolagasmewatta, Kahatagahawatta and Broomhill Estate, situated at Habarakada in Hewagam Korale, in extent about 47 acres and bounded on the north by paddy land and Siriyakanda, east by Siriyakanda; south by Railway Reservation and west by footpath leading to paddy land.

Colombo 1, August 2, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

An allotment of about $\frac{1}{4}$ acre of land, situated at Peratuveli, Kantala; bounded on the north by Peratuveli V. C. Road; east by land of A. Mohamed Mather of Peratuveli, south by land of M. Rasiyah of Peratuveli and west by land of M. Abdul Cader of Division No. 7, Trincomalee.

Colombo 1, August 4, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

L. H. 417.

HAVING been duly directed by the Minister for Local Administration, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for constructing a building in respect of Kl/Handapangoda Primary School, Kalutara District, to wit:—

Preliminary plan No. A 2,510. Village—Handapangoda

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
1	Jambugahawatta	Garden contains 2 coconut trees 25 years, 2 arecanut trees 10 years, 2 orange trees 2 years, 2 lunu-midella trees 3 years, 2 permanent buildings, 1 temporary cadjan latrine and 1 earth well, said to be owned by M. J. S. Wijewardena of Handapangoda	0	2	7.1
2	Jambugahawatta <i>alias</i> Mahawatta	Garden contains 1 jak tree 75 years, 22 coconut trees 40 years, 41 ordinary rubber, 2 breadfruit and 15 jak trees 30 years, 1 kitul, 2 lian and 1 batadomba trees 20 years, 2 mango, 6 arecanut and 6 orange (dying) trees 15 years, one lime, 2 arecanut, 1 mee and 2 jambu trees 10 years, 1 kottan tree 6 years and 2 orange trees 5 years, said to be owned by Kumarapeli Arachchige Don Belanis, Kumarapeli Arachchige Don Peter, Amarasinghe Mudalige Don Charlis Appuhami, Amarasinghe Mudalige Don Andiris, Amarasinghe Mudalige Missi Nona, Amarasinghe Mudalige Wimalawathie Seneviratne, Amarasinghe Mudalige Piyasiri Seneviratne, and Amarasinghe Mudalige Chandradasa Seneviratne, all of Handapangoda and Amarasinghe Mudalige Chandrawathie Seneviratne of Weragala, Padukka	0	2	30.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on September 25, 1950, at 10 a.m. and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, August 7, 1950.

C. BALASINGHAM,
Assistant Government Agent.

LD. 3989.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a Central Dispensary at Bokkawela, to wit:—

Preliminary plan No. A 1,522. Village—Wewala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Bitowatte	Paddy field and garden contains jak, kitul trees, &c. and 1 permanent building and masonry well	K. M. A. S. Mohamed and A. C. M. Jamaldeen, both of Akurana	1	2	16.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on September 4, 1950, at 2 p.m. and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, August 4, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance" (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for a housing scheme consisting of 20 houses and a playground at Kotagala, to wit:—

Preliminary plan No. A 1,572. Village—Kotagala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Rosita Estate	Tea	The Ceylon Tea Plantations Co., Ltd., Agents: The Ceylon Tea Plantations Co., Ltd., Nuwara Eliya	1	3	39.4
2	Drayton Estate	Tea	The Drayton (Ceylon) Estates Co., Ltd., Agents: Messrs. Whittall & Co., Colombo	2	0	1.1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Nuwara Eliya Kachcheri on September 12, 1950, at 11.30 a.m. and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Nuwara Eliya, August 8, 1950.

E. G. GOONEWARDENE,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for N/Sangilpalama Junior School, to wit:—

Preliminary plan No. A 1,579. Village—Sangilpalama

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A.	R.	P.
1	Galammotawa	Tea	(1) K. R. Mahadevan, (2) K. Kumaravelu, M. P., (3) K. Arumugam, (4) K. Karupiah and (5) K. Vyravan, all of Meddetenne Estate, Pundaluoya	4	3	35.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Nuwara Eliya Kachcheri, on September 12, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Nuwara Eliya, August 8, 1950.

E. G. GOONEWARDENE,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee of Local Administration under a delegation from the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance, (Cap 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for extending Pandiruppu-Puthur road, to wit:—

Preliminary plan No. A 776 Village—Pandiruppu North

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
8	Vempupoomi	Waste land	Vayantharasapillai Ramacuddy of Naipattimuna Tamil Division	0	0	2.9
9	Do.	do.	do.	0	0	6.0
10	Do.	do.	Umarusaibu Ahamadu Meerasaibu Hadjar of Division No. 1, Pandiruppu	0	0	2.8
11	Do.	do.	do.	0	0	18.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Divisional Revenue Officer's office, Kalmuna, on September 8, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Batticaloa, August 7, 1950.

E. E. GRENIER,
Assistant Government Agent.

L. R. 4557

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of Uduwaka School, to wit:—

Ext. 2 of V. plan No. 658. Village—Uduwaka

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
201	Wadurassegalahenewatta alias Tunmanhandiyewatta	Rubber 23 years	B. A. P. Appuhamy and R. D. S. Seneviratne of Uduwaka, Getahetta	2	0	10

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent duly authorised in writing before me at Ratnapura Kachcheri, on September 15, 1950, at 11.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Ratnapura, August 7, 1950.

R. H. D. MANDERS,
Government Agent.

Land Redemption Notices

L.A. 592.

Notice of Acquisition of land for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me, and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri on September 7, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,584. Village—Kadduvan

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Sillan	Garden contains 3 mango, 6 murunga, 1 ilanda and 1 manchavanna tree about 20 years	Sinnapodian Kanthan of Kadduvan, Tellipallai East, Tellipallai	0	0	39
2	Kalingarayan Seema	Garden and coconut garden 20-50 years contains a masonry well	Sinnapodian Kanthan and wife Manikam, both of Kadduvan, Tellipallai East, Tellipallai	1	0	32

LA 595/LRO.

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent, Northern Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri on September 7, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE				
Preliminary plan No. A 1,585. Village—Nunavil West				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Koddaiyadvayal	Paddy field	(1) Vallippillai, widow of V. Arunasalam, Agent—A. Kandiah, National Museum, Jaffna, (2) Sinnathamby Kanagasabai, Madduvil South, Chavakachcheri	0 0 15
2	Do.	do.	do.	0 3 9

LA 596/LRO.

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give public notice under section 6, of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land.
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri, on September 7, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE				
Preliminary plan No. A 1,587. Village—Karanavai South				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kottambithoddam	Tobacco, includes the right to a share of well and channel on the west	(1) Nallapillai, wife of Arumugam Kandavanam of Karanavai South, Karaveddi, (2) Arumugam Kandavanam of Karanavai South, Karaveddi	0 0 32.35

No. LA. 658/LRO.

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri, on September 7, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE				
Preliminary plan No. A 1,593. Village—Avarankal				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
*1	Periyapulam	Tobacco land (no cultivation), open waste land and channel	(1) Mahaledchumi, wife of Kanagasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (2) Kanagasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli	0 1 11
*2	Do.	Tobacco land (no cultivation), open waste land,	do.	0 0 23.8
*3	Do.	Tobacco land (no cultivation) plantains 1-2 years, manioc 3 months, vegetable 4 months, coconut garden contains 9 coconut trees 30 years, channel and waste land	do.	0 3 21.4
*4	Do.	Channel	do.	0 0 3.5
*5	Do.	Coconut garden contains one coconut tree 30 years and a masonry well (exclusive of $\frac{1}{3}$ share of well)	(1) Mahaledchumi, wife of Kanagasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (2) Kanagasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (3) Thangam, wife of Kandar Sinniah of Achchuveli South, Achchuveli, (4) Kandar Sinniah of Achchuveli South, Achchuveli	0 0 5.1
*6	Vellaruvangkoodal	Tobacco land (no cultivation), manioc 3 months and channel (inclusive of the right of way, water-course and $\frac{1}{7}$ share of the well on the north-eastern corner)	(1) Mahaledchumi, wife of Kanagasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (2) Kanagasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli	0 2 5.3

* (Exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947.)

No. LA 699/LRO.

Notice of Acquisition of land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that all claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri on September 7, 1950, at 10 a.m. and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,594. Village—Achchuveli

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Paruthippathai	Garden and includes the following servitude:—The right to a share and approach to the well situated in the land called Paruthippathai which forms part of the western boundary of this land and is now owned by Kandam Velan and others (exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown Reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947)	Theivanayaki and Ranganayaki, minor daughters of S. A. Supramaniam of Puttur East, Puttur. (Administrator: S. A. Supramaniam, Puttur)	0 3 10

LA 654/LRO.

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give public notice under Section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me, and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri on September 7, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,610. Village—Uduppiddi (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Manchakkodikkadu (Assessment No. 28)	Tobacco contains one coconut tree 20 years, and includes a share of the well on the land to the north and the right of way and water-course	Ammakandu, widow of Saravanamuttu Sivacolundukurukkal, and Parameshwary, widow of Appasamy Kandasamy, both of Valvedditura	0 0 12.6

LA 637/LRO.

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri on September 7, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,602. Village—Uduppiddi

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Thirumayavayal	Paddy field	Arumugam Aiyaswamy of Thondamannar	0 0 17

LA 655/LRO.

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri, on September 7, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,603. Village—Kerudavil

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kinattupulamthoddam, Kinnattupulattukku-vadakkukaladdythoddam, Kinattupulattukkuvadakkku and Kempnamthoddam-kodatpathikku (exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947)	Tobacco and includes the following servitudes:— (1) The right to a share of the water of the well situated to the north-east of this land, (2) The right of approach to the well referred to in paragraph (1), (3) The right of using the water course	Arumugam Aiyaswamy of Thondamannar	0 1 0

No. LA. 698/LRO.

Notice of Acquisition of Land for Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri on September 7, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,615. Village—Tampalai

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Thalaiaddy and Panelu	Tobacco and waste land containing coconut and naval trees and including $\frac{1}{2}$ share of well inside the land on the north for the land called Thalaiaddy and a share of the same well for the land called Panelu with a right of approach and water-course (exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947)	Arumugam Ponniah of Thampalai Achchuveli	0 1 29

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, give public notice under section 6 of the Land Acquisition Ordinance —

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri on September 7, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, August 4, 1950.

P. J. HUDSON,
Government Agent.

Lot	Name of Land	Description	Schedule	Name of Claimant	Extent		
					A.	R.	P.
		Preliminary plan No. A 1,608.		Village—Vaddukkoddai East			
*1	Vekilavudai	Paddy field contains a masonry well		Sithamparapillai Appar of Vaddukkoddai East, Vaddukkoddai	0	3	8.2

* (Exclusive of any portion of land which is declared or deemed to be a Crown reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947.)

Miscellaneous Land Notices

Tender for the Right to Gem in Crown Land,
Matara District

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will receive sealed tenders for the right to gem for a period of one year in the under-mentioned Crown land situated in the Matara District of the Southern Province.

2. The tenders which must be enclosed in sealed envelopes superscribed "TENDER FOR THE RIGHT TO GEM AT SIYAMBALAGODA", will be received at the Matara Kachcheri, until 11 a.m. on Monday, September 18, 1950, when they will be opened, and all tenderers will be required to be present, or satisfy the Assistant Government Agent, Matara, by some accredited agent or agents that the tender is bona fide.

3. The amount of tender should be expressed both in figures and letters and where the amount given in figures differs from the amount in words or no amount is stated in words the tender is liable to rejection.

4. A deposit of Rs. 25 should be made in advance at the Matara Kachcheri and the Kachcheri receipt in support of such deposit should be attached to the tender form.

5. The Assistant Government Agent, Matara, reserves to himself the right, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

6. The person whose tender is accepted by the Assistant Government Agent, Matara, will be required to deposit the full amount of his tender and Rs. 10 as licence fee at once in cash and enter into a lease permit on form G.A.A.-133 for the fulfilment of the conditions on which the tender was accepted. The deposit of Rs. 25 will be forfeited if the successful tenderer fails to pay the full purchase amount and the licence fee immediately after the sale. The deposit made by unsuccessful tenderers will be refunded.

7. No tender below Rs. 100 will be accepted.

8. The successful tenderer should submit to the Assistant Government Agent, Matara, within 30 days from the lease sale, a survey plan of the Crown land in duplicate authenticated by a Private Licensed Surveyor for the issue of the gemming permit and deposit a sum of Rs. 100 as security for filling up of pits and for the due observance of the conditions set out in the lease permit.

9. The permit holder shall not damage the banks of the stream. He shall be liable to pay for any trees on the land damaged, felled or uprooted during the occupancy of the said permit.

10. The permit holder should notify the Inspector of Mines, Colombo, the date on which he commences to gem and stops the work and give him or his officers access to the workings at any time for inspection.

11. Further information can be obtained from the Assistant Government Agent, Matara, at the Matara Kachcheri.

Land Referred to—

An extent of about half acre from the land called Arakbadehena, 14A. 3R. 30P. in extent depicted as lot 351 in F.V.P. 12 Siyambalagoda in Morawak Korale of Matara District.

North by lot 350 in F.V.P. 12 Siyambalagoda
South by Faragala dola
East and West by part of lot 351 in F.V.P. 12 Siyambalagoda.

The Kachcheri, H. C. GOONEWARDENA,
Matara, August 2, 1950. Assistant Government Agent.

Lease of Crown Tea Lands

NOTICE is hereby given that the Government Agent of the Province of Sabaragamuwa, will receive sealed tenders for the right to take the produce of tea bushes in the undermentioned Crown lands from September 1, 1950, to August 31, 1955.

2. Tenders should be made on forms obtained from me on a deposit of Rs. 10 per form. This deposit will be forfeited if a successful tenderer fails to deposit the first year's rent and sign

a lease permit within a fortnight of his being informed of the acceptance of his tender. In all other cases it will be refunded as soon as the tenders have been decided upon.

3. Tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tenders for the right to take the produce of Tea Bushes" will be received at the Ratnapura Kachcheri until 10 a.m. on August 25, 1950, when they will be opened and all persons making tenders will be required to be present or satisfy the Government Agent, Province of Sabaragamuwa, by some accredited agent or agents that the tender is bona fide. A separate tender should be forwarded for each land.

4. The Government Agent reserves the right to accept or reject any of the tenders.

5. The successful tenderer shall pay immediately, the rent for the first year, and the rent for the successive four years at the commencement of each year.

6. The lessee shall keep the land cleared and in good condition.

7. The lessee shall wherever necessary adopt adequate soil conservation measures and take such measures as are necessary to prevent silting of adjoining land by means of silt traps, contour drains or otherwise.

8. At the expiration or the sooner determination of the lease, the lessee shall yield quiet possession of the land and the plantation in a satisfactory condition to any person acting under the orders of the Government Agent, Province of Sabaragamuwa.

9. The lessee shall be responsible for complying with the requirements of the Tea Control Regulations and to meet any expenses involved thereunder.

10. Any breach of the above-mentioned conditions will render the lease liable to immediate cancellation.

11. Further particulars can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa.

The Kachcheri,
Ratnapura, August 3, 1950

R. H. D. MANDERS,
Government Agent.

Meda Korale

F. V. P. 285.—Ballapanatenna

No	Description of Land	Extent
		A. R. P.
1	Lot 35 A	0 0 24
2	F. V. P. 468.—Berendeniya Lot 2	0 2 04
3	F. V. R. 475.—Ratowita Part of Lot 47	0 1 0

Kadawata Korale

F. V. P. 641.—Udameddapitawela

No	Description of Land	Extent
		A. R. P.
4	Lot 75	4 1 38
5	F. V. P. 648.—Asseddunwela Lot 48	0 1 05
6	F. V. P. 544.—Pinnawala Lot 2A	0 1 11
7	F. V. P. 540.—Mulutengehena Lot 9	0 0 05
8	Lot 10	0 0 04
9	Lot 12	0 0 04
10	Lot 14	0 0 03
11	Lot 17	0 0 06
12	Lot 21	0 0 31
13	Lot 25	0 0 18
14	Lot 27	0 0 03
15	Lot 28	0 0 10
16	Lot 29	0 0 09
17	Lot 30	0 0 06
18	Lot 31	0 0 03
19	Lot 32	0 0 04

No. LAK. 2999.

1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණය

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වන අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මේ මෙයින් ප්‍රකාශකරමි:—

කොළඹ නාගරික සභාව තුළ පිහිටා තිබෙන අක්ෂර 160 ක් පමණ විශාලතම ඇති නාගරික කක්ෂේරු හො. 151, 151/1, 151/2, 151/3, 77/15, මාලිගාවත්ත පල්ලේ; 265, 265/3, 265/5 ඉන්ග්‍රම් පාර; 211/78, 287, 319, 319/1 මාලිගාවත්ත පාර; 755, 765, 771, 781 බේස්ලන්ඩ් පාර; 75, 75/1, මාලිගාවත්ත පල්ලේ, 132/12, 198/24, 238/17, 110/21, පංචකාවත්ත පාර, 164/5, පල්ලකපනවත්ත පාර; 140/6A, 68/1A, පල්ලකපනවත්ත පල්ලේ; 134 ස්වේච්ඡා පාර, 51/2 සහසංචාරය පාර, 245/43, 245/51 විජිමත් පැවැත්ම; 51, 57/1, 33/5, 33/6, මාලිගාවත්ත පාර; 99/1, 207/1, 245/22, 245/27, 245/38, 245/40, 245/52, 245/55, 245/56, හිරිපිටිය ඇමති; 368/15, 276, 286/1 ස්වේච්ඡා පාර, දකුණ, ඊට මායිම: උතුරට සැන්ච්චි සෙබැස්ටියන් ඇල සහ ස්වේච්ඡා පාර; බස්නාහිරට පංචකාවත්ත පාරේ නැගෙනහිර මායිම උස් බිම; දකුණට හිරිපිටිය පාරේ උතුරු පැත්තේ පිහිටා තිබෙන උස් ඉඩම්වල උතුරු මායිම සහ එම පාරේ කොටසක්; නැගෙනහිරට මාලිගාවත්ත පාරේ බස්නාහිර පැත්තේ පිහිටා තිබෙන උස් ඉඩම්වල බස්නාහිර මායිම, මාලිගාවත්ත පල්ලේ සහ මාලිගාවත්ත පල්ලේ, මාලිගාවත්ත පල්ලේ එසේම සිටි ඉන්ග්‍රම් පාරට දමිණිට අදහස්කර තිබෙන පාර, මාලිගාවත්ත පල්ලේ සහ මාලිගාවත්ත පල්ලේ කපරුණකු කාපපය, බේස්ලන්ඩ් පාරේ කක්ෂේරු හො. 745 වන උස් බිමේ උතුරු මායිම, බේස්ලන්ඩ් පාරේ ඉතා උතුරු කොටස.

මට අයිතිකම්කරු හෙයින් (1) හි. කොඩිතුවක්කු හෝනා, හො. 40/4, මාලිගාවත්ත, මිරදහ, (2) ඇ. ඩී. ආකාලිමි, 51, ඉන්ග්‍රම් පාර, මිරදහ, (3) ඒ. ඩී. පෙරේරා, 50/50, මාලිගාවත්ත, මිරදහ, (4) ඇ. ඩී. ආල්. ඇ. ඩී. හනිප, 535, දෙමළ මිරදහ, (5) නැයිකික ඩී. ඩී. ඇ. ඩී. ජෝන් ද සිල්වාගේ බලකාරය, මිරදහ, (6) ඩී. ආර්. පෙරේරා හෝනා, ඇ. ඩී. ඇ. ඩී. බංගලාව, මිරදහ.

මේ 1950 ක් වූ ජූලි මස 22 වැනි දින කොළඹ දිග බිහිලි සේනානායක, කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණය

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වන අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මේ මෙයින් ප්‍රකාශකරමි:—

හර්මියර් ජනරල්තුමා විසින් නිකුත්කර තිබෙන අගස්තු A 2,724 දරණ ඉඩම් පලාත් කඩදසියේ කො. 1 දරණ ඉඩම් කැබලිල පොල් ඉඩම යනුවෙන් විස්තර කර ඇත්තාවූ කෝමානම් නැමති ගමේ පිහිටි අක්කර 2, රූ. 1, පර්චස් 7 විශාලතම ඇති කැන්දලන්ද ගමැති මුට් ඉඩම.

මේ 1950 ක් වූ ජූලි මස 28 වැනි දින කොළඹ දිග බිහිලි සේනානායක, කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 වන අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණය

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වන අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මේ මෙයින් ප්‍රකාශකරමි:—

කොළඹ දිසායුක්තේ සල්ලිවි කෝරළේ කොළඹ-ගාල්ල පාරේ 9½ සහ 11½ හැතැපම් කැණ අකර කොට්ටල සහ කටුමැද්ද පිහිටා තිබෙන අක්කර 4½ ක් පමණ විශාලතම ඇති ලේඛි කැනරිත් වත්තෙන් කොටසක්.

ඊට මායිම:—උතුරට: A 2,302 පැරාසන් ලොව 35 වන නැගෙනහිර මායිම සහ ලේඛි කැනරිත් මත්තෙන් කොටසක්; නැගෙනහිරට: ලේඛි කැනරිත් මත්ත; දකුණට: කොළඹ-ගාල්ල පාර; බස්නාහිරට: කොළඹ-ගාල්ල පාර.

මේ 1950 ක් වූ ජූලි මස 28 වැනි දින කොළඹ දිග බිහිලි සේනානායක, කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 වන අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණය

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වන අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මේ මෙයින් ප්‍රකාශකරමි.

(1) සේවාම කෝරළේ හබරකඩ පිහිටා තිබෙන අක්කර 33 ක් පමණ විශාලතම ඇති අබහාරදෙවන, හබසෙදර දෙවන සහ කවුන් ඉඩම්, ඊට මායිම: උතුරට කොළඹ පාදුක්ක පාර; නැගෙනහිරට සිරිසාකන්ද සහ දඹකන්ද සහ මිතු; දකුණට සිරිසාකන්ද සහ හබරකඩ සහ මිතු; බස්නාහිරට පෙරුමුලිආච්චියේ කෝමිස්, පෙරුමුලිආච්චියේ පිලියම් සහ කවුන් අය අයිතිකම්කරු වූ බව.

(2) සේවාම කෝරළේ හබරකඩ පිහිටා තිබෙන අක්කර 70 ක් පමණ විශාලතම ඇති කොළඹ පල්ලේවත්ත සහ මොරේලිට මත්ත, ඊට මායිම:—උතුරට හබරකඩ මත්ත; නැගෙනහිරට කදුරුගෙ දඩුව, මිලියම් පිලියම් සහ කවුන් අය අයිතිකම්කරු වූ බව; දකුණට සිරිසාකන්ද මත්ත; බස්නාහිරට කුඹුරු.

(3) සේවාම කෝරළේ හබරකඩ පිහිටා තිබෙන අක්කර 47 ක් පමණ විශාලතම ඇති කොළඹ පල්ලේවත්ත, කහටක මත්ත සහ බාමුලිමත්ත, ඊට මායිම:—උතුරට කුඹුරු සහ සිරිසාකන්ද; නැගෙනහිරට සිරිසාකන්ද; දකුණට පේල්පාරට ඉතුරුකර තිබෙන බිම් කැබලිල; බස්නාහිරට කුඹුරු සහ ඉඩම.

මේ 1950 ක් වූ අගෝස්තු මස 2 වැනි දින කොළඹ දිග බිහිලි සේනානායක, කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයක

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට ලිහිල්වනාසර කිසිවක් වුවත් එය ආක්‍රමණය වීමට ලක්වනු ලබන බවට ප්‍රකාශනයක් පිටපත් කළේය. 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාඩ්පත් සහ ඉඩම් පිටුබදු ඇමතිවරයා වූ දිවිලි පැල්වත් සේනානායක නමැති මිනිසුන් වෙතින් ප්‍රකාශ කරමි.

කන්ගල ප්‍රදේශයේ පෙරවූ මෙහි අත්කර බාහිර ප්‍රදේශයේ සිටි කැබලිටු මාසිලි:—උතුරු පෙරවූ මෙහි ගම්පහ පාර; නැගෙනහිර පෙරවූ මෙහි පදිංචි ඒ. මොහමඩ් මහජය්ගේ ඉඩම; දකුණු පෙරවූ මෙහි පදිංචි ඇම්. රහමන්ගේ ඉඩම; ඔස්නාඉරට ත්‍රිකුණමල් හිසින් කො. 7 න් පදිංචි ඇම්. අබ්දුල් කාඩ්ගේ ඉඩම.

වි 1950 ස්වූ ආඥාපත්‍ර මහ 4 වෙනි දින කොළඹ දින. දිවිලි සේනානායක, සාමකමාන්ත. හා ඉඩම් පිටුබදු ඇමතිතුමා.

ආක්‍රමණය වූ ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීම

ආක්‍රමණය කටයුත්තකට, ඒනම්:—කර්තෘ දිනපත්‍රයේ හඳුනාගෙන ප්‍රාථමික පාසලට ගොඩනැගීමට හැදිලි පිණිස මෙහි පහත හඳුනාගෙන ඉඩම් ලබාගැනීම හඳුනා ගන්නා ලදී. “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වැනි කොටසේ කර්තෘවරුන් පැවරුණු ප්‍රකාරයට ප්‍රදානය කරනු ලබන ඉඩම් කිහිපයකට මිල දැන් ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	අයුම්	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ. රු. ප.
1 ජම්බුකහමන්ත	හඳුනාගෙන පදිංචි ඇම්. ජේ. ඇම්. විජේවිතාන හා අනෙකුත් අයිතිකම්කරුන්ගේ අඩුරුදු 25 ක් වගන් ඇති පොල්ගස් 2 ක්ද, අඩුරුදු 10 ක් වගන් ඇති පුළුස්සන් 2 ක්ද, අඩුරුදු 2 ක් වගන් ඇති දෙමළුන් 2 ක්ද, අඩුරුදු 3 ක් වගන් ඇති ලුණුදැල්ලන් 2 ක්ද, කීර් ගොඩනැගිලි 2 ක්ද, පොල්අතුමල් නැගූ කාඩ්කාලීන මැසිලි 1 ක් සහ ලිදක්කු හිසින් වත්ත	සීතියමේ ගො. A 2,510. ගම—හඳුනාගෙන	0 2 7.1
2 ජම්බුකහමන්ත ගො. වාගන් මහමන්ත	හඳුනාගෙන පදිංචි කුමාරපෙල්කරවිලියේ දෙත් මෙල්ලන්, කුමාරපෙල්කරවිලියේ දෙත් විටර්, අමරසිංහ මුදලියේ දෙත් වාර්ලිස් අපසුනාමි, අමරසිංහ මුදලියේ දෙත් අන්දර්ස්, අමරසිංහ මුදලියේ මිසිනෝනා, අමරසිංහ මුදලියේ මිසිනෝනා සහ අමරසිංහ මුදලියේ වතුදහ සේනෙවිරත්න සහ පාදක්කු වෙරළට පදිංචි අමරසිංහ මුදලියේ වතුදහ සේනෙවිරත්න සහ අනෙකුත් අයිතිකම්කරුන්ගේ අඩුරුදු 75 ක් වගන් ඇති කොස්ගස් 1 ක්ද, අඩුරුදු 40 ක් වගන් ඇති පොල්ගස් 22 ක්ද, අඩුරුදු 30 ක් වගන් ඇති සාටාකාර බර්ගස් 41 ක්ද, දෙල්ලන් 2 ක් සහ කොස්ගස් 15 ක්ද, අඩුරුදු 20 ක් වගන් ඇති කිතුල් ගස් 1 ක්ද, ලියන්ගස් 2 ක් සහ කොස්ගස් 1 ක්ද, අඩුරුදු 15 ක් වගන් ඇති ඉඩමක් 2 ක්ද, පුළුස්සන් 6 ක් සහ දෙමළුන් (මැරිගෙන එන) ගස් 6 ක්ද, අඩුරුදු 10 ක් වගන් ඇති දෙමළු ගස් 1 ක්ද, පුළුස්සන් 2 ක්, මහ 1 ක් සහ ජම්බුකහමන්ත 2 ක්ද, අඩුරුදු 6 ක් වගන් ඇති කොළඹගස් 1 ක් සහ අඩුරුදු 5 ක් වගන් ඇති දෙමළුගස් 2 ක්ද තිබෙන වත්ත	සීතියමේ ගො. A 2,510. ගම—හඳුනාගෙන	0 2 30.9

එමැතින් ඉඩම් අයිතිකරගැනීමට ආක්‍රමණය කළහොත් කිසිවක් වුවත් පොදුජනතාව දැනගැනීම හඳුනාගෙන මහලෙහි මහජනයන්ගේ විනාශකර තිබෙන හැටියට මෙහි දැනුම්දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිකරගැනීමට ඇත්තා වූ හැඳුනාගෙන කමුත්තේ ගොනොන් කමුත්තේ මහලෙහි මහජනයන්ගේ අග වම් 1950 ස්වූ පැවැත්වීමේ මහ 25 වෙනි දින පෙරවරු 10 වන කාර්තුවේ දී මා ඉදිරිපිට පැමිණ ඒ ගොනොන් අන්දමේ අයිතිකරගැනීමේ කොටසට මහලෙහි මහජනයන්ගේ ඉඩම් වෙහෙමට ඉල්ලාසිටින මුදල් ගණනක් එම ඇත්තා වූ කමුත්තේ අයිතිකරගෙන තොරතුරුත් කියා සිටින්නට මහලෙහි මහජනයන් දැනගෙන යුතුයි.

වි 1950 ස්වූ ආඥාපත්‍ර මහ 7 වෙනි දින කර්තෘ කමිටියේ දින. සී. බාලසිංහම, ආක්‍රමණ උප ඒජන්ත මහල.

ආක්‍රමණය කටයුත්තකට, ඒනම්:—කොට්ඨාසයට මධ්‍යම සේනානායකවරයන් හඳුනා ගෙන මෙහි පහත හඳුනාගෙන ඉඩම් ලබා ගැනීම හඳුනා ගන්නා ලදී. “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වැනි කොටසේ කර්තෘවරුන් පැවරුණු ප්‍රකාරයට ප්‍රදානය කරනු ලබන ඉඩම් කිහිපයකට මිල දැන් ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	අයුම්	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ. රු. ප.
1 බිට්ටිවත්ත	කුමුර් සහ වනාකර ගොඩනැගිලි තිබෙන අකුරු (1) කේ. ඇම්. ඒ. මොහමඩ්, සහ (2) ඒ. සී. ඇම්. ජම්බුදන්	සීතියමේ ගො. P. P. A 1,522 ගම—වැවට	1 2 16.8

එමැතින් ඉඩම් අයිතිකරගැනීමට ආක්‍රමණය කළහොත් කිසිවක් වුවත් පොදුජනතාව දැනගැනීම හඳුනා ගෙන මහලෙහි මහජනයන්ගේ විනාශකර තිබෙන හැටියට මෙහි දැනුම්දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිකරගැනීමට ඇත්තා වූ හැඳුනාගෙන කමුත්තේ ගොනොන් කමුත්තේ මහලෙහි මහජනයන්ගේ අග වම් 1950 ස්වූ පැවැත්වීමේ මහ 4 වෙනි දින පෙරවරු 2 වන කාර්තුවේ දී මා ඉදිරිපිට පැමිණ ඒ ගොනොන් අන්දමේ අයිතිකරගැනීමේ කොටසට මහලෙහි මහජනයන්ගේ ඉඩම් වෙහෙමට ඉල්ලාසිටින මුදල් ගණනක් එම ඇත්තා වූ කමුත්තේ අයිතිකරගෙන තොරතුරුත් කියා සිටින්නට මහලෙහි මහජනයන් දැනගෙන යුතුයි.

වි 1950 ස්වූ ආඥාපත්‍ර මහ 4 වෙනි දින මහලුමර කමිටියේ දින. ඩී. ජේ. එම්. භූගෝලකර, මහලුමර ආක්‍රමණ උප ඒජන්ත මහල.

ආක්‍රමණය කටයුත්තකට, ඒනම්:—කොට්ඨාසයට ගම 20 ක් සහ ක්‍රියාකාරීන්ගේ හැදිලි පිණිස මෙහි පහත හඳුනාගෙන ඉඩම් ලබාගැනීම හඳුනා ගන්නා ලදී. “ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ 203 පරිච්ඡේදයේ” පස්වැනි කොටසේ කර්තෘවරුන් පැවරුණු ප්‍රකාරයට ප්‍රදානය කරනු ලබන ඉඩම් කිහිපයකට මිල දැන් ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	අයුම්	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ. රු. ප.
1 රෙඩ්වත්ත	හේ	සීතියමේ ලංකා රෝමතු සංගමය, ඒජන්තවරු: සීතියමේ කුමරුට්ටියේ රෝමතු සංගමය	1 3 39.4
2 වූටන්වත්ත	හේ	සීතියමේ වූටන් (රංකා) වතු සංගමය, ඒජන්තවරු: විටල් සහ සමාගම, කොළඹ	2 0 1.1

එබැවින් ඉඩම් ඉඩිතිකරුන්ගේට අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් කර තිබේ.

ඉහත සඳහන් ඉඩමට ඉඩිතිකරුන්ගේට අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් වූයේ 1950ක්වූ ඔක්තෝබර් මස 12 වෙනි දින උදේ 11.30 වන කාලයට තුමාර ඉඩම් කමිටුවේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් වූයේය.

එහි 1950 වූ අගෝස්තු මස 8 වෙනි දින තුමාර ඉඩම් කමිටුවේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් පැවැත්වූයේය.

අක්කුම්බ කලින් සඳහන් කරන ලද අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් වූයේ 1950ක්වූ ඔක්තෝබර් මස 12 වෙනි දින උදේ 11.30 වන කාලයට තුමාර ඉඩම් කමිටුවේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් වූයේය.

සහතික කො. P. P. A 1,579. සම—සංකීර්ණ ඉඩම්
නො. ඉඩම් කමිටුවේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් පැවැත්වූයේය.

එබැවින් ඉඩම් ඉඩිතිකරුන්ගේට අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් කර තිබේ.

ඉහත සඳහන් ඉඩමට ඉඩිතිකරුන්ගේට අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් වූයේ 1950ක්වූ ඔක්තෝබර් මස 12 වෙනි දින උදේ 11.30 වන කාලයට තුමාර ඉඩම් කමිටුවේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් වූයේය.

එහි 1950 වූ අගෝස්තු මස 8 වෙනි දින තුමාර ඉඩම් කමිටුවේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් පැවැත්වූයේය.

අක්කුම්බ කලින් සඳහන් කරන ලද අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් වූයේ 1950ක්වූ ඔක්තෝබර් මස 12 වෙනි දින උදේ 11.30 වන කාලයට තුමාර ඉඩම් කමිටුවේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් වූයේය.

සහතික කො. ඒ. 776. සම—පාන්තිර්ණ ඉඩම්

නො.	ඉඩම් කම	අයුම්	අයිතිකරුන්ගේ නම	මහල, අ. ර. ප.
8	මෙම්පුපුම් ..	මුහුම්ම	වික්රමසිංහපුර ප්‍රධානියා, නාගිපුම්පුරය, තැම්පුර ප්‍රදේශය	0 0 2.9
9	එම ..	එම	එම	0 0 6
10	එම ..	එම	ආර්ථික විද්‍යා පුස්තකාලය, පාන්තිර්ණ, නිවෙස් කො. 1, පන්තිර්ණ	0 0 2.8
11	එම ..	එම	එම	0 0 18.3

එබැවින් ඉඩම් ඉඩිතිකරුන්ගේට අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් කර තිබේ.

ඉහත සඳහන් ඉඩමට ඉඩිතිකරුන්ගේට අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් වූයේ 1950ක්වූ ඔක්තෝබර් මස 12 වෙනි දින උදේ 11.30 වන කාලයට තුමාර ඉඩම් කමිටුවේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් වූයේය.

එහි 1950 වූ අගෝස්තු මස 7 වෙනි දින මහලපුරේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් පැවැත්වූයේය.

එහි 1876 වූ අගෝස්තු මස 3 වන අගෝස්තු දිනට අක්කුම්බ කලින් සඳහන් කරන ලද අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් කර තිබේ.

සහතික කො. 658. සම—ඉඩම් කම

නො.	ඉඩම් කම	අයුම්	අයිතිකරුන්ගේ නම	මහල, අ. ර. ප.
201	මිහුරු සේනරාජයන්ගේ ඉඩම	මුහුම්ම	සී. ඒ. ඩී. අජිත් සහ අර්. ඩී. අජි. සෙනරත්න	2 0 10

එබැවින් ඉඩම් ඉඩිතිකරුන්ගේට අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් කර තිබේ.

ඉහත සඳහන් ඉඩමට ඉඩිතිකරුන්ගේට අක්කුම්බ කල්පනාම නිමිත බිම් පොදුජනාධිපති දායකත්ව සඳහා සහතික ප්‍රකාශනයක් නිකුත් වූයේ 1950ක්වූ ඔක්තෝබර් මස 15 වෙනි දින උදේ 11.30 වන කාලයට රත්නපුරේ ඉඩම් කමිටුවේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් වූයේය.

එහි 1950 වූ අගෝස්තු මස 7 වෙනි දින රත්නපුරේ සභාවේ මැතිවරුන්ගේ අනුමැතියෙන් පැවැත්වූයේය.

ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳව 1942 වූ අධික 61 දරණ ආඥාපණ්ඩා යටතේ ආක්කුම්බ ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

L. A. 699/L.R.O.

1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණ්ඩා යටතේ ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමක් ලෙසට පලවන ලදී. ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ඩා යටතේ ඉඩම් නිදහස් කිරීමේ දැන්වීමක් ලෙසට පලවන ලදී.

(1) 1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණ්ඩා යටතේ ඉඩම් නිදහස් කිරීමේ දැන්වීමක් ලෙසට පලවන ලදී. ඉඩම් නිදහස් කිරීමේ දැන්වීමක් ලෙසට පලවන ලදී.

(2) ඒ ඉඩමට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලීම සුන්වෙමින් මෙහෙය බවත්,

(3) ඒ ඉඩම් කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන සෑමදෙනාම තම තමන් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් යාපනය කවිමේරියේදී වම් 1950ක්වූ සැප්තැම්බර් මස 7 වෙනි දින පු. හා. 10 වන ඉදිරියේ පෙනී සිට ඒ ඉඩම් කෙරෙහි තම තමන්ගේ ඇති අයිතිවාසිකම්වලට යථාචාරයෙන් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා තොරතුරුත් කිසිදිනක සුදුසු බවත් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අගෝස්තු මස 4 වෙනි දින යාපනය කවිමේරියේදීය.

පී. ජේ. හයිගන්, උතුරු පළාතේ අණුමේ ඒජන්තතුමා.

උප ලේඛනය මුල් පැරැණේ අංකය A 1,594. මෙ—අවිච්චි

කවිමේරිය ඉඩමේ නම	විස්තර	ඉල්ලුම්කරුගේ නම	බිම් ප්‍රමාණය, අ.ර. ප.
1 පරුන්තිප්පත්තනි	වත්ත, ශ්‍රී සමග තිබෙන අයිතිවාසිකම් නම් මේ ඉඩමේ බස්නාහිර මායිම් වන කන්තකමේලත් සහ නවත්තමුත්තේ පරුන්තිප්පත්තනි නිසා ඉඩමේ තිබෙන ලදෙන් පංගුමිද ඒ මුදල යන පාරට අයිතිවාසිකමට යයි. (මේ ඉඩමෙන් අණුමේ ඉඩම් පිටුබදු 1947 වන තො. 8 දරණ අඟුපනත යටතේ අණුමේ ප්‍රයෝජනයට වෙන්කරන ලද ඉඩම් කොටස හැර)	එස් ඒ. සුප්‍රසාද් මහේස්වරී මහේස්වරී මහාචාර්යයාණන් සහ රංගනානන්ඩි, කුමාරතුංග ප්‍රසාද්, පුත්තලු, මාර්කාරයා, (අයිතිකරුවන් එස්. ඒ. සුප්‍රසාද්, පුත්තලු)	0 3 10

L. A. 58/L.R.O.

1942 වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟුපනත යටතේ ඉඩම් අත්කරගැනීමේ දන්වීමයි

උතුරු පළාතේ අණුමේ ඒජන්තතුමා විසින් පිළිපිටි පේම්ප් හයිගන් වන මේ, ඉඩම් උඩාගැනීමේ අඟුපනතේ රිමුනි මහේස්වරී මහේස්වරී මේ ප්‍රසිද්ධ දන්වීම ප්‍රකාශ කරමි, එනම්:—

(1) 1942 වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟුපනත යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මීට යාපනය ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම් අත්කරගත යුතුයයි තීරණය කරන නිසා තිබෙන බව හා අණුම එහි ඉඩම් අත්කරගැනීමට අදහස්කරන බවත්;

(2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලීම සුන්වෙමින් මෙහෙය බවත්;

(3) ඒ ඉඩම් කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන සෑමදෙනාම තම තමන් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් යාපනය කවිමේරියේදී වම් 1950ක්වූ සැප්තැම්බර් මස 7 වෙනි දින පු. හා. 10 වන ඉදිරියේ පෙනී සිට ඒ ඉඩම් කෙරෙහි තම තමන්ගේ ඇති අයිතිවාසිකම්වලට යථාචාරයෙන් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා තොරතුරුත් කිසිදිනක සුදුසු බවත් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අගෝස්තු මස 4 වෙනි දින යාපනය කවිමේරියේදීය.

පී. ජේ. හයිගන්, උතුරු පළාතේ අණුමේ ඒජන්තතුමා.

උප ලේඛනය මුල් පැරැණේ අංකය A 1,593. මෙ—අමරත්කාල්

කවිමේරිය ඉඩමේ නම	විස්තර	ඉල්ලුම්කරුගේ නම	බිම් ප්‍රමාණය, අ.ර. ප.
*1 පෙරියපුලම්	දුන්නොලුවත්ත සහ මුඛුබිම්	කනගසබාපදි සුන්කරමුර්තියගේ හාය්නිමි මහාචාර්යවරු, දකුණු අවිච්චි, අවිච්චි	0 1 11
*2 එම	දුන්නොලුවත්ත සහ මුඛුබිම්	එම	0 0 23.8
*3 එම	අවුරුදු 1-2 වන සැතියම් කොටසක්ද, මාස 3 ක් වන සැතියම් මංකොකුන්කාද, මාස 4 ක් ඇති පලමුවද, අවුරුදු 30 ක් වන සැතියම් පොල්කස් 9 ක්ද, ඇලද ඇති දුන්නොලු මත්ත සහ මුඛුබිම්	එම	0 3 21.4
*4 එම	ඇල	එම	0 0 3.5
*5 එම	අවුරුදු 30 ක් වන සැතියම් පොල්කස් සහ කපරුකල ලිදක් ඇති පොල්මත්ත (ලිදෙන් 3 කොටස හැර)	(1) කනගසබාපදි සුන්කරමුර්තියගේ හාය්නිමි මහාචාර්යවරු, දකුණු අවිච්චි, මෙලි, (2) කනගසබාපදි සුන්කරමුර්තිය, දකුණු අවිච්චි, අවිච්චි, (3) කන්කර් සිත්තියාගේ හාය්නිමි මහාචාර්යවරු, දකුණු අවිච්චි, අවිච්චි, (4) කන්කර් සිත්තියා, දකුණු අවිච්චි, අවිච්චි	0 0 5.1
*6 මෙල්ලරුමි. කුඩල්	මාස 3 ක් ඇති මංකොකුන්කාද, ඇලද, උතුරු-නැගෙනහිර දිසා තිබෙන ලිදෙන් 1/2 පංගුමිද මතුරහත්ව යන පාරට අයිතිවාසිකමට ඇති දුන්නොලු මත්ත	(1) කනගසබාපදි සුන්කරමුර්තියගේ හාය්නිමි මහාචාර්යවරු, දකුණු අවිච්චි, මෙලි, (2) කනගසබාපදි සුන්කරමුර්තිය, දකුණු අවිච්චි, අවිච්චි	0 2 5.3

* මේ ඉඩමෙන් අණුමේ ඉඩම් පිටුබදු 1947 වන තො. 8 දරණ අඟුපනත යටතේ අණුමේ ප්‍රයෝජනයට වෙන්කරන ලද ඉඩම් කොටස හැර)

L. A. 595/L.R.O.

1942 වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟුපනත යටතේ ඉඩම් අත්කරගැනීමේ දන්වීමයි

උතුරු පළාතේ අණුමේ ඒජන්තතුමා විසින් පිළිපිටි පේම්ප් හයිගන් වන මේ ඉඩම් උඩාගැනීමේ අඟුපනතේ රිමුනි මහේස්වරී මහේස්වරී මේ ප්‍රසිද්ධ දන්වීම ප්‍රකාශ කරමි, එනම්:—

(1) 1942 වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟුපනත යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මීට යාපනය ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම් අත්කරගත යුතුයයි තීරණය කරන නිසා තිබෙන බව හා අණුම එහි ඉඩම් අත්කරගැනීමට අදහස්කර;

(2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලීම සුන්වෙමින් මෙහෙය බවත්;

(3) ඒ ඉඩම් කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන සෑමදෙනාම තම තමන් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් යාපනය කවිමේරියේදී වම් 1950ක්වූ සැප්තැම්බර් මස 7 වෙනි දින පු. හා. 10 වන ඉදිරියේ පෙනී සිට ඒ ඉඩම් කෙරෙහි තම තමන්ගේ ඇති අයිතිවාසිකම්වලට යථාචාරයෙන් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා තොරතුරුත් කිසිදිනක සුදුසු බවත් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අගෝස්තු මස 4 වෙනි දින යාපනය කවිමේරියේදීය.

පී. ජේ. හයිගන්, උතුරු පළාතේ අණුමේ ඒජන්තතුමා.

රජයේ ඉඩම් පලාතේ අඩක A 1,585. ගම—කුරුමිනි

Table with 4 columns: Land description, Area, Government name, and Reference number. Includes details for land parcels 1 and 2.

මේ 1942 වසරේ අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දන්වීමයි.

රජයේ පළාතේ අක්කුමේ ඒජන්තතුනට fයිලිප් ජේම්ස් හබ්බන් මහ මම, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ රීතිය මගින් සිය යටතේ මේ ප්‍රධාන දන්වීම ප්‍රකාශකරමි. එනම්:—

(1) මේ 1942 වසරේ අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මිලි ගාණනාව ඇති රජයේ ඉඩමකට පිහිටි ප්‍රධාන දන්වීමේ දන්වීමක් සුදානම් කිරීමේ කාරණය නිසා මෙහි මිලි ගාණනාවට අදාළව ඉදහස්කරන බවයි;

(2) ඒ ඉඩමට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුත්තේ මගෙන් බවයි;

(3) ඒ ඉඩම කෙරෙහි අයිතිවාසිකම් දන්වන පැමිණිලි කළ කමිටු මගින් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් ගාපනේ කමිටුවේ දී මේ 1950 වසරේ අප්‍රේල් මස 7 වැනි දින පු. හා. 10 මා. ඉදිරියේ පෙනී සිට එම ඉඩම් කෙරෙහි කමිටුවෙන් ඇති අයිතිවාසිකම්වල ස්වභාවයන් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා තොරතුරුන් සඳහා සිවිල්සේවා කමිටුවෙන් දැනුවත් කරනු ලැබේ.

මේ 1950 වසරේ අප්‍රේල් මස 4 වැනි දින ගාපනේ කමිටුවේ දීය.

පී. ජේ. හබ්බන්, රජයේ පළාතේ අක්කුමේ ඒජන්තතුමා.

රජයේ ඉඩම්

මුල් පලාතේ අඩක A 1,587. ගම—දකුණු කරනමායි

Table with 4 columns: Land description, Area, Government name, and Reference number. Includes details for land parcel 1.

1942 වසරේ අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දන්වීමයි.

රජයේ පළාතේ අක්කුමේ ඒජන්තතුනට fයිලිප් ජේම්ස් හබ්බන් මහ මම, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ රීතිය මගින් සිය යටතේ මේ ප්‍රධාන දන්වීම ප්‍රකාශකරමි. එනම්:—

(1) 1942 වසරේ අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මිලි ගාණනාව ඇති රජයේ ඉඩමකට පිහිටි ප්‍රධාන දන්වීමේ දන්වීමක් සුදානම් කිරීමේ කාරණය නිසා මෙහි මිලි ගාණනාවට අදාළව ඉදහස්කරන බවයි;

(2) ඒ ඉඩමට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුත්තේ මගෙන් බවයි;

(3) ඒ ඉඩම කෙරෙහි අයිතිවාසිකම් දන්වන පැමිණිලි කළ කමිටු මගින් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් ගාපනේ කමිටුවේ දී මේ 1950 වසරේ අප්‍රේල් මස 7 වැනි දින පු. හා. 10 මා. ඉදිරියේ පෙනී සිට එම ඉඩම් කෙරෙහි කමිටුවෙන් ඇති අයිතිවාසිකම්වල ස්වභාවයන් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා තොරතුරුන් සඳහා සිවිල්සේවා කමිටුවෙන් දැනුවත් කරනු ලැබේ.

මේ 1950 වසරේ අප්‍රේල් මස 4 වැනි දින ගාපනේ කමිටුවේ දීය.

පී. ජේ. හබ්බන්, රජයේ පළාතේ අක්කුමේ ඒජන්තතුමා.

රජයේ ඉඩම්

මුල් පලාතේ අඩක A 1,602. ගම—රුහුණමිනි

Table with 4 columns: Land description, Area, Government name, and Reference number. Includes details for land parcel 1.

1942 වසරේ අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දන්වීමයි.

රජයේ පළාතේ අක්කුමේ ඒජන්තතුනට fයිලිප් ජේම්ස් හබ්බන් මහ මම, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ රීතිය මගින් සිය යටතේ මේ ප්‍රධාන දන්වීම ප්‍රකාශකරමි. එනම්:—

(1) 1942 වසරේ අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මිලි ගාණනාව ඇති රජයේ ඉඩමකට පිහිටි ප්‍රධාන දන්වීමේ දන්වීමක් සුදානම් කිරීමේ කාරණය නිසා මෙහි මිලි ගාණනාවට අදාළව ඉදහස්කරන බවයි;

(2) ඒ ඉඩමට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුත්තේ මගෙන් බවයි;

(3) ඒ ඉඩම කෙරෙහි අයිතිවාසිකම් දන්වන පැමිණිලි කළ කමිටු මගින් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් ගාපනේ කමිටුවේ දී මේ 1950 වසරේ අප්‍රේල් මස 7 වැනි දින පු. හා. 10 මා. ඉදිරියේ පෙනී සිට එම ඉඩම් කෙරෙහි කමිටුවෙන් ඇති අයිතිවාසිකම්වල ස්වභාවයන් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා තොරතුරුන් සඳහා සිවිල්සේවා කමිටුවෙන් දැනුවත් කරනු ලැබේ.

මේ 1950 වසරේ අප්‍රේල් මස 4 වැනි දින ගාපනේ කමිටුවේ දීය.

පී. ජේ. හබ්බන්, රජයේ පළාතේ අක්කුමේ ඒජන්තතුමා.

රජයේ ඉඩම්

මුල් පලාතේ අඩක A 1,603. ගම—කොරුමායි

Table with 4 columns: Land description, Area, Government name, and Reference number. Includes details for land parcel 1.

1942 වසරේ අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දන්වීමයි.

රජයේ පළාතේ අක්කුමේ ඒජන්තතුනට fයිලිප් ජේම්ස් හබ්බන් මහ මම, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ රීතිය මගින් සිය යටතේ මේ ප්‍රධාන දන්වීම ප්‍රකාශකරමි. එනම්:—

(1) මේ ඉඩමේ රජයේ පළාතේ පැවරුණු නිසා මෙහි මතු පැමිණිලි කළ කමිටු මගින් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් ගාපනේ කමිටුවේ දී මේ 1950 වසරේ අප්‍රේල් මස 7 වැනි දින පු. හා. 10 මා. ඉදිරියේ පෙනී සිට එම ඉඩම් කෙරෙහි කමිටුවෙන් ඇති අයිතිවාසිකම්වල ස්වභාවයන් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා තොරතුරුන් සඳහා සිවිල්සේවා කමිටුවෙන් දැනුවත් කරනු ලැබේ.

මේ 1950 වසරේ අප්‍රේල් මස 4 වැනි දින ගාපනේ කමිටුවේ දීය.

පී. ජේ. හබ්බන්, රජයේ පළාතේ අක්කුමේ ඒජන්තතුමා.

L. A. 698/L.R.O.

1942 අත් අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත යම්කිසියක් ඉඩම් අත්කර ගැනීමේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුමේ ඒජන්ත තැන්පිහිටිල ප්ලීට් පේමේස් හඩ්සන් මහා මේ, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 6 වැනි වගන්තිය යටතේ මේ ප්ලීට් දැන්වීම ප්‍රකාශ කරමි, මෙහි:—

(1) 1942 අත් අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත යම්කිසියක් ඉඩම් නොමසාරිස්වූවා වීසින් මීට යාකොට ඇති උපලේඛන කෙරෙහි විනාශ කරනලද ඉඩම් අත්කර ගත යුතු යයි තීරණය කරගෙන තිබෙන බව හා ආණ්ඩුම එහි ඉඩම් අත්කර ගැනීමට ආදායස්කරන බවයි;

(2) ඒ ඉඩම මුදල් ආධිකාරීන්ගේ අධිකාරියට පවසා ගන්නා බවයි;

(3) ඒ ඉඩම් කොරෙහි අයිතිවාසිකම් දැක්වෙන පැමිණිලි කම් නමින් වීසින් මේ කෝ නියෝජිතයකු මගින් යාපහේ කවුචර්ස් 1950 ක්‍රම සැපයීමේදී මහ 7 වැනි දින සු. හා. 10 ව මා ඉදිරිපත් පෙහි සිට ඒ ඉඩම් කොරෙහි නවකම්න්ගේ ඇති අයිතිවාසිකම්වල ක්‍රියාමයන් ඒ අයිතිවාසිකම්වලට එක්දී අදාළ කරන ලද්දේ මීට මුදල හා නොදැනුණු කිසි සිටිය යුතු බවින් මේසින් දැනුවත් කළා වැඩි.

මේ 1950 ක්‍රම අඟෝස්තු මහ 4 වැනි දින
 යාපහේ කවුචර්ස් දීය.

පී. ජේ. ඔබ්සන්,
 උතුරු පළාතේ ආණ්ඩුමේ ඒජන්තතුම.

උප ලේඛනය

කවචය	ඉඩමේ නම	මුල් පලාතේ අඩක A 1,615. මේ—කවචය	මිස්තර	ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කලායාගිම් සහ පෞරු	පොල්ගස් සහ හාලිගස් ඇති යුත්කොළවක්ක, මේ ඉඩමට නිබන් අයිතිවාසිකම් නම්, නලායාගිම් කිසින ඉඩමේ උතුරු පැත්තේ තිබෙන ලීදෙත් ඒ ඉඩමට † පංගුමද, පහිලු කිසින ඉඩමට ඒ ලීදෙත් පංගුමද, ඒ ලීදෙත් ගත පාරට සහ ඇලට අයිතිවාසිකම්ද තිබේ (මේ ඉඩමේ ආණ්ඩුමේ ඉඩම් පිලිබද 1947 අත් අඩක 8 දරණ ආඥාපනත යටතේ ආණ්ඩුමේ ප්‍රකාශිතයට එක්කරනලද ඉඩම් කොටස හැර)		ආරුමුගම් පොත්තකිසි, කම්පලයි, අවුඩුවලි	0 1 29

වැන්ඩර්ස් නම් ඉල්ලුම්පත්‍ර පිලිබද දැන්වීමයි

L. A. K. 2999

රජයේ හෝ ඉඩම් බදුදීම

1. සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ පිහිටි මෙහි පහත සඳහන් ඒජන්තගේ ඉඩම්වල, 1950 ක්‍රම සැපයීමේදී මහ 1 වැනි දින සිට 1955 ක්‍රම අඟෝස්තු මහ 31 වැනි දින දක්වා දර ගෙනා ප්‍රකාශන ගැනීමේ බලය ඉල්ලා එමින්ට යෙදුන ඉල්ලුම් පත්‍ර සබරගමු පළාතේ ආණ්ඩුමේ ඒජන්ත උත්තාන්ගේ හාර ගනු ලැබේ.

2. වැන්ඩර් පත්‍රයකට රුපියල් 10 බැගින් කැප්පත්කර මිගෙත් ලබාගතහැකි පොල්ගස් කොලවල ඉල්ලුම්පත්‍ර යුතුයි. වැන්ඩර් පිලිගත් වැන්ඩර් කාරුවට එසේ දන්වා දෙන්නන් ඇතුළත් වීමක මුදල් ගෙවා බදු අවසර පත්‍රය අත්කර ගොන කොට බඩුන් මිසින් කැප්පත්කරනලද මුදල් රජයත්කක කරනු ලැබේ. අනික් අංශේ මුදල් ආපසු ගෙවනු ලැබේ.

“Tenders for the right to take the produce of Tea bushes” එනම් “අත්පුරුදු දර් ගෙනා ප්‍රකාශන ගැනීමේ සඳහා ඉල්ලුම්පත්‍ර” යන වචන ලියුම්කම් මේ ආකාරයට මුදල ගෙවනලද ඉල්ලුම් පත්‍ර මේ 1950 ක්‍රම අඟෝස්තු මහ 25 වැනි දින පෙරපිරා 10 ක මිනතුරු භාරගෙන සඹා බලනවා ඇත. ඉල්ලුම්කාර ගේ එදින නිකම් වෙලාවට පැමිණිය යුතුයි. කොටසේ නම් කිසි බලයක් ඒජන්ත කෙරෙහි හෝ ඒජන්තවරු ලවා ඒ ඉල්ලුම්පත්‍රවල සහ හාලිය බදුකරුවන්ට මුද්‍රාමහා. එක එක ඉඩමකම වෙන් වෙන්ම ඉල්ලුම්පත්‍ර එමින්ට මුද්‍රාමහාය.

4. ගම් ඉල්ලුම් පත්‍රයක් කාරගැනීමේ හෝ කොගැනීමේ බලය ඒජන්තතුමා වෙත කඩාගන්නා ලදී.

5. ඒජන්තතුමා වීසින් භාරගන්නාලද ඉල්ලුම් පත්‍ර අයිති කාරයෝ ඉල්ලුම්පත්‍රවල සඳහන් පළමුවැනි අවුරුද්දේ බදු මුදල එමේලේම ගෙවන්නට මුද්‍රාමහාය. ඉතිරි සහර අවුරුද්දේ බදු මුදල ඒ ඒ වීමේ ලබනමාස සම්ගම ගෙවිය යුතුය.

6. ඉඩම මුදල් මිසින් හෝ කොදි හොද අතුමින් කඩා ගැනීමට බදුකාරයා වගකීමක යුතුය.

7. මුද්‍රාමහාකරන සාක්‍ෂි සහ මුද්‍රාමල් අදිය කපා පස් හෝද ගැම මැළැක්වීම යුතුය.

8. බද්ද අවසන්වූ වහාම හෝ අවලංගු කළ මිටි, බදුකාරයා මහාවම් අලාභ ගොකොට ඉඩම් නිවැරදිව භාරදිය යුතුයි.

9. සේ පාලකයෙකු නිති පතක් තිබෙනම්, එක බදු ගෙවන්නා පිලිපාදිය යුතුයි. ඒවාම ගම් ගම් මිසින් මුද්‍රාමහාය ඒය බදු ගෙවන්නා වීසින් දුරිය යුතුයි.

10. ඉහත සඳහන් ගම් කොන්දේසියක් කඩකළහොත් බද්ද අමුදා කරනු ලැබේ.

11. මැදිදුර හාරණ සබරගමු පළාතේ ඒජන්තතුමාගේ උබාගෙන ගැන.

ආර්. එම්. ඩී. මැන්ඩර්ස්,
 සබරගමු පළාතේ මහ ඒජන්තතුමා.

මේ 1950 ක්‍රම අඟෝස්තු මහ 3 වැනි දින
 රත්නපුරේ කවුචර්ස් දීය.

නො.	ඉඩම්වල මිස්තර	මිස්තර, අ. රු. ප.
මැද කොරලේ		
F. V. P. 285. මේ—බලපානකැන්ත		
1	ලොම් 35A ..	0 0 24
F. V. P. 468. මේ—බෙරන්දේනිය		
2	ලොම් 2 ..	0 2 4
F. V. P. 475. මේ—රත්නේවිට		
3	ලොම් 47 ..	0 1 0
කඩවන කොරලය		
F. V. P. 641. මේ—ලබ්බේදෙපිටමේල		
4	ලොම් 75 ..	4 1 38
F. V. P. 648. මේ—අස්සේදුන්නේවිට		
5	ලොම් 48 ..	0 1 5
F. V. P. 544. මේ—වික්‍රමවිල		
6	ලොම් 2A ..	0 1 11
F. V. P. 540. මේ—මුලකැන්ගොපොල		
7	ලොම් 9 ..	0 0 5
8	ලොම් 10 ..	0 0 4
9	ලොම් 12 ..	0 0 4
10	ලොම් 14 ..	0 0 3
11	ලොම් 17 ..	0 0 6
12	ලොම් 21 ..	0 0 31
13	ලොම් 25 ..	0 0 18
14	ලොම් 27 ..	0 0 3
15	ලොම් 28 ..	0 0 10
16	ලොම් 29 ..	0 0 9
17	ලොම් 30 ..	0 0 6
18	ලොම් 31 ..	0 0 3
19	ලොම් 32 ..	0 0 4

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிமாண தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி விவசாய மந்திரி டபிள் ஷெல்லர்ன சேனநாயகர் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கிறேன்.—

கொழும்பு நகர சபைக்குள் மாளிகாவத்தை யெனும்புடத்திலிருக்கும் சுமார் 160 ஏக்கர் விசாலமுள்ள வரிமதிப்பு இலக்கங்கள் 151, 151/1, 151/2, 151/3, 77/15, மாளிகாவத்தை பிளேஸ்; 265, 265/3, 265/5, இன்றிற்மேட்டு; 211/78, 287, 319, 319/1, மாளிகாவத்தை ரோடு, 75, 76, 771/781, பேஸ்லைன் ரோடு; 75, 75/1, மாளிகாவத்தை லேன்; 132/12, 198/24, 238/17, 110/21, பஞ்சிக்கா வத்தை ரோடு, 164/5, கல்கப்பனுவத்தை ரோடு; 140/6A, 68/1A, கல்கப்பனுவத்தை லேன், 134, லரேஸ் ரோடு, 51/2, அபயசிங்காரும் ரோடு; 245/43, 245/51, குஜபக்ச அவெய்யு; 51, 57/1, 33/5, 33/6, மாளிகாவத்தை ரோடு; 99/1, 207/1, 245/22, 245/27, 245/38, 245/40, 245/52, 245/55, 245/56, குஜபக்ச அவெய்யு; 368/15, 276, 286/1, ஸ்கினனாஸ் ரோடு தெற்கு; உடைய எல்லாக் காணிகளும். எல்லைகள் பின் வருமாறு:—வடக்கு-செயினர் செபஸியன் வாய்க்காலும் லரேஸ் ரோடும்; மேற்கு-பஞ்சிக்காவத்தை ரோட்டின் சார்பாக இருக்கும் மேட்டு நிலங்களின் கிழக்கு எல்லை; தெற்கு-குஜபக்ச ரோட்டுக்கு வடக்கேயிருக்கும் மேட்டு நிலங்களின் வடக்கு எல்லையும் மேற்படி ரோட்டின் ஒரு பகுதியும்; கிழக்கு-மாளிகாவத்தை ரோடு, மாளிகாவத்தை லேன், மாளிகாவத்தை பிளேசுக்கு மேற்கேயிருக்கும் மேட்டு நிலங்களின் மேற்கு எல்லையும், மாளிகாவத்தை லேனிவிருந்து இன்றிற்மேட்டு ரோடும் இன்றிற்மேட்டு ரோட்டுக்கும் மாளிகாவத்தை முல்லிம் இடக்காட்டு சவருக்கும் நேரே போடப்படவிருக்கும் ரோட்டும்; வரிமதிப்பு இலக்கம் 745 ஜயடைய பேஸ்லைன் ரோட்டிலிருக்கும் மேட்டு நிலத்தின் வடக்கு எல்லையும் பேஸ்லைன் ரோட்டின் வடக்குத் தொங்கலும். (1) ஸ்ரீமதி டி. கொடித்தலவகு, 40/4, மாளிகாவத்தை, மருதாணை, (2) எம். டி. எம். கலிட், 51 இன்றிற்மேட்டு, மருதாணை, (3) எ. ஸி. பெற்றேறு, 50/50, மாளிகாவத்தை, மருதாணை, (4) எம். எஸ். ஹனிவா, 535, 2 ம் பிரிவு, மருதாணை, (5) காலஞ்சென்ற ரீ. டி. எம். ஜே. டி. சில்லாவின் வாரிசுகாரர், மருதாணை, (6) ஸ்ரீமதி பி. ஆர். பெற்றேறு, எம். எஸ். பக்கனார், மருதாணை. இவர்களால் உரிமை பாராட்டப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 22 ந் உ.

டபிள் ஷெல்லர்ன,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிமாண தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி விவசாய மந்திரி டபிள் ஷெல்லர்ன சேனநாயகர் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கிறேன்.—

பிரதமபடம் இலக்கம் A 2,724 ல் 2வ. 1று. 7 பே. விசாலமுள்ள துண்டு ஒன்று என அளந்து விவரிக்கப்பட்டு ஹோமகாமத்திலிருக்கும் கெண்டலாந்தா எனும் பெயரையுடைய காணியின் எல்லாத் துண்டுகளும்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 28 ந் உ.

டபிள் ஷெல்லர்ன சேனநாயகர்,
காணி விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஆட்சி உரிமை ஒரு பரிமாண தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி விவசாய மந்திரி டபிள் ஷெல்லர்ன சேனநாயகர் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கிறேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 28 ந் உ.

டபிள் ஷெல்லர்ன சேனநாயகர்,
காணி, விவசாய மந்திரி.

மாகாண ஏசுனாவின இலக்கம் . Q 3,501.

டிஸ்திரிக் உதவி ஏசுனாவின இலக்கம் : _____.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J / T.W./190.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், சலபிறிக் கோரூஸ், கட்டுப்பெட, ரெல்லா எனும் கிராமங்களாகிய கொழும்பு-காலி ரோடு 9½ கட்டைக்கும் 11½ கட்டைக்கும் இடையிலிருக்கும் சுமார் 4½ ஏக்கர் விசாலமுள்ள "லேடி கத்தறையின் குறுப்" எனும் காணியின் ஒரு பாகத்தில் அடங்கிய எல்லா நிலங்களும். எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு—பிரதமபடம் இல. A 2,302 ல் துண்டு 35 ன் கிழக்கு எல்லையும் லேடி கத்தறையின் ரோட்டும்;
கிழக்கு—லேடி கத்தறையின் ரோட்டு;
தெற்கு—கொழும்பு-காலி ரோட்டு;
மேற்கு—கொழும்பு-காலி ரோட்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஆட்சி உரிமை ஒரு பரிமாண தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர்ன சேனநாயகர் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கிறேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆகஸ்ட் 2 ந் உ.

டபிள் ஷெல்லர்ன,
காணி, விவசாய மந்திரி.

மாகாண ஏசுனாவின இலக்கம் . _____.

டிஸ்திரிக் உதவி ஏசுனாவின இலக்கம் : _____.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . _____.

காணியின் விபரம்.

(1) கீழ்க்காணும் எல்லையுள்ள ஹோவாகம் கோரூஸில் கப்பறக்கடயில் 33 ஏக்கர் விசாலமுள்ள அடக்கொற்றேட்டியா, கடக்கொற்றேட்டியா எனப்படும் காணி.

வடக்கு : கொழும்பு பாதுக்க தெற்கு ;
கிழக்கு : சிறியகந்த டம்பகந்த தோட்டங்கள் ,
தெற்கு : சிறியகந்த கப்பறக்கட தோட்டங்கள் ;
மேற்கு : பெரும்புலி ஆசிரிக் நோய்சம், பெரும்புலி ஆசிரிக் வில்லியமும மற்றவர்களும் உரித்துக்கூறும் காணிகள்.

(2) கீழ்க்காணும் எல்லையுள்ள ஹோவாகம் கோரூஸில் கப்பறக்கடயில் 70 ஏக்கர் விசாலமுள்ள கடக்கொற்றேட்டியா மொற்றொற்ற எனப்படும் காணி.

வடக்கு : கப்பறக்கட தோட்டம் ;
கிழக்கு : கப்புறக்கே டேவிததும், மலாகேக் வில்லியமும மற்றவர்களும் உரித்துக்கூறும் காணி ;
தெற்கு : சிறியகந்த தோட்டம் ;
மேற்கு : நெல்லயல்.

(3) கீழ்க்காணும் எல்லையுள்ள ஹோவாகம் கோரூஸில் கப்பறக்கடயில் 47 ஏக்கர் விசாலமுள்ள கெலெக்சேமேற்ற, கற்றொற்றொற்ற புறமுற்றில் தோட்டம் எனப்படும் காணி.

வடக்கு : நெல்லயலும் சிறியகந்தவும் ;
கிழக்கு : சிறியகந்த ;
தெற்கு : புரைத்தப்பாத்தைக்கு தேளவையான காணி ;
மேற்கு : நெல்லயலுக்குப் போரும் நடப்பாறை.

1950 ම ජූනැයි 9 ම ලීලக்க කාணி ගදේතරු පද්ධ 5 ම පිරිවිනිපද්ධාන් පිරිකදනම්.

දීඝ විපිරිකපද්ධම කාணி ඉරු පරිච්ඡේදයක වෙතදායකයාගේ පිරිවිනිපද්ධ 1950 ම ජූනැයි 9 ම ලීලக்க කාணி ගදේතරු පද්ධ 5 ම පිරිවිනිපද්ධ 1 ම උපදිරිවිනි පිරිකදනම් කාணி, විවසාය මනුෂි දඩ්වි ලෙසින් ජේනනායක ජූනැයි නැග මුද්දාල පිරිකදනම් සේයකිරීම.

කදනනායක ජේනනායක පොරොන්දුවෙහිවලට 1/2 ඉස්කා විසාලයාගේ ඉරු තුනෙන්දෙක ගැන අදාලවන —

- වැදගත්: පොරොන්දුවෙහි V. C. ඉරුද;
- කිසිම: පොරොන්දුවෙහිවලට 1/2 ඉස්කා මුද්දාල මතාලින කාණි,
- දෙම: පොරොන්දුවෙහිවලට 1/2 ඉස්කා මුද්දාල මතාලින කාණි;
- මෙම: මිරිකොණම 7 ම. ධර්මපාලිවලට ම. අ. ප. මුද්දාල මතාලින කාණි.

කොටු, 1950 ම (ඉක්බ) ජූනැයි 4 ම ද. දඩ්වි. ජේනනායක, කාණි, විවසාය මනුෂි

අර්ජාදියාගේ දේවස්ථාන කාණි විභාගයන්.

L. S. 417.

කදනනායක දියෝධිත ඉන්ද්‍රපානකොටු පාදකයාගේ පිරිවිනිපද්ධ 1950 ම ජූනැයි 9 ම ලීලக்க කාණි ගදේතරු පද්ධ 5 ම පිරිවිනිපද්ධ 1 ම උපදිරිවිනි පිරිකදනම් කාණි, විවසාය මනුෂි දඩ්වි ලෙසින් ජේනනායක ජූනැයි නැග මුද්දාල පිරිකදනම් සේයකිරීම.

කාණිවිනි පද්ධ.	වර්ගය.	වර්ගය.	වර්ගය.
1 ඉස්කාපද්ධ	2 දෙනෙක් 25 වයස, 2 පාලන 10 වයස, 2 පොරොන්දු 2 වයස, 2 ඉස්කා 3 වයස, 2 තිරිසන 0 2 7 1	දඩ්වි.	ඉ. ම. ප.
2 ඉස්කාපද්ධ	ඉරු පද්ධ 75 වයස, 22 දෙනෙක් 40 වයස, 41 පොරොන්දු 2 වයස, 15 පද්ධ 30 වයස, ඉරු 0 2 30 9	දඩ්වි.	ඉ. ම. ප.

දේවස්ථාන කාණිවිනිපද්ධ කාණි ගදේතරු පද්ධ 1950 ම ජූනැයි 9 ම ලීලக்க කාණි ගදේතරු පද්ධ 5 ම පිරිවිනිපද්ධ 1 ම උපදිරිවිනි පිරිකදනම් කාණි, විවසාය මනුෂි දඩ්වි ලෙසින් ජේනනායක ජූනැයි නැග මුද්දාල පිරිකදනම් සේයකිරීම.

1950 ම (ඉක්බ) ජූනැයි 7 ම ද. ඉ. ම. ප. ඉක්බ

කොටු, 1950 ම (ඉක්බ) ජූනැයි 7 ම ද. ඉ. ම. ප. ඉක්බ

වර්ගය. 1,522. ක්‍රි. ප. — වෙසල.

කාණිවිනි පද්ධ.	වර්ගය.	වර්ගය.	වර්ගය.
1 වර්ගය	2 වර්ගය	3 වර්ගය	4 වර්ගය

දේවස්ථාන කාණිවිනිපද්ධ කාණි ගදේතරු පද්ධ 1950 ම ජූනැයි 9 ම ලීලக்க කාණි ගදේතරු පද්ධ 5 ම පිරිවිනිපද්ධ 1 ම උපදිරිවිනි පිරිකදනම් කාණි, විවසාය මනුෂි දඩ්වි ලෙසින් ජේනනායක ජූනැයි නැග මුද්දාල පිරිකදනම් සේයකිරීම.

1950 ම (ඉක්බ) ජූනැයි 4 ම ද. ඉ. ම. ප. ඉක්බ

කොටු, 1950 ම (ඉක්බ) ජූනැයි 4 ම ද. ඉ. ම. ප. ඉක්බ

වර්ගය. 1,579. ක්‍රි. ප. — පුද්ගලිකයාගේ

කාණිවිනි පද්ධ.	වර්ගය.	වර්ගය.	වර්ගය.
1 කොටු	2 කොටු	3 කොටු	4 කොටු

දේවස්ථාන කාණිවිනිපද්ධ කාණි ගදේතරු පද්ධ 1950 ම ජූනැයි 9 ම ලීලக்க කාණි ගදේතරු පද්ධ 5 ම පිරිවිනිපද්ධ 1 ම උපදිරිවිනි පිරිකදනම් කාණි, විවසාය මනුෂි දඩ්වි ලෙසින් ජේනනායක ජූනැයි නැග මුද්දාල පිරිකදනම් සේයකිරීම.

දේවස්ථාන කාණිවිනිපද්ධ කාණි ගදේතරු පද්ධ 1950 ම ජූනැයි 9 ම ලීලக்க කාණි ගදේතරු පද්ධ 5 ම පිරිවිනිපද්ධ 1 ම උපදිරිවිනි පිරිකදනම් කාණි, විවසාය මනුෂි දඩ්වි ලෙසින් ජේනනායක ජූනැයි නැග මුද්දාල පිරිකදනම් සේයකිරීම.

1950 ම (ඉක්බ) ජූනැයි 8 ම ද. ඉ. ම. ප. ඉක්බ

කොටු, 1950 ම (ඉක්බ) ජූනැයි 8 ම ද. ඉ. ම. ප. ඉක්බ

වර්ගය. 1,572. ක්‍රි. ප. — කොටු

කාණිවිනි පද්ධ.	වර්ගය.	වර්ගය.	වර්ගය.
1 කොටු	2 කොටු	3 කොටු	4 කොටු
2 කොටු	3 කොටු	4 කොටු	5 කොටු

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம அததியாயம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் கமை விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 12 ந தேதியிலன்று காலை 11 30 மணிகு நுவரேலியாக கச்சேரியில் எழுப்பப்பட்டதே தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும உரிததுகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது

நுவரேலியாக கச்சேரி, ரா ஜீ குணவாதன,
உப அரசாட்சி ஏசனா
1950 ம (நடு) (ஒகஸ்டர்) ஆவணிமீ 8 ந உ

பாண்டிருப்பு புது ரோட்டை நீடிக்கிறதற்காக எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

பிரதமப்படத்தது இல A 776 குறிச்சி—பாண்டிருப்பு வடக்கு		விசாலம்
துண்டு காணியின் பெயர்	விபரம்	எ ரு ப
8 வேம்புபுழமி	பாழ்ப்புழமி	வயநதராசிள்ளி ருமக்குட்டி, நாயப்படிமுளை, தமிழ் குறிச்சி 0 0 29
9 ஷே	ஷே	ஷே 0 0 6
10 ஷே	ஷே	உமறு சாயபு அகமது மீறு சாயபு ஹாஜியார், பாண்டிருப்பு குறிச்சி 1 ம 0 0 28
11 ஷே	ஷே	ஷே 0 0 183

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (அதிகாரம் 203) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியினவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 8 ந தேதியிலன்று காலை 9 மணிகு கலமுனை காரியாதிக்காரியின கந்தோரில் எழுப்பப்பட்டதே தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும உரிததுகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது

மட்டக்களப்பு கச்சேரி, ரா. சிறேனியா,
உதவி அரசாட்சி ஏசனா
1950 ம (நடு) (ஒகஸ்டர்) ஆவணிமீ 7 ந உ.

பிரகாரம் உடுவக் பாடசாலை கட்டுவதற்கு எனனும் பகிரங்கதேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது —

பிரதமப்படத்தது இல 658 குறிச்சி—உடுவக்		விசாலம்
துண்டு காணியின் பெயர்	விபரம்	எ. ரு. ப.
201 வடுரெஸ்சேகல ஹேனேவத்த அல்லது துளமனறந்தியவத்த	ரப்பா	பீ ஏ பீ அப்புறாமிடியும் இன்னொருவரும் 2 0 10

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம அததியாயம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 15 ந தேதியிலன்று காலை 11 30 மணிகு இரத்தினபுரிக கச்சேரியில் எழுப்பப்பட்டதே தத்தமக்கு அக்காணியினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும உரிததுகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

இரத்தினபுரிக கச்சேரி, ஆ. எ. டி. மானடோல்,
அரசாட்சி ஏசனா
1950 ம (நடு) (ஒகஸ்டர்) ஆவணிமீ 7 ந உ

காணி மீட்டற் சட்டம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

இல L A 592

வட மாகாண அதிபர் பிலிப் ஜேம்ஸ் ஹட்சன் ஆகிய நான்—

- (1) 1942 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்தனகத்து அட்டவணியிற் விபரிக்கப்பட்ட காணிகளைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசினா உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
- (2) அததகைய காணிகளில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;
- (3) அததகைய காணிகளில் சோநதையுடைய சகலரும் 1950 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 7 ந தேதியன்று முற்பகல் 10 மணிகு யாழ்ப்பாணக் கச்சேரியில் நோமுகமாக அல்லது பிரதிநிதிலுமல் எமக்கு முன்னா சமூகமளித்து, அததகைய காணியில் அவரவாக்குரிய சோநதைகளையும், அததகைய சோநதைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும் ;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினப்படி இத்தலை பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன் .
யாழ்ப்பாணக் கச்சேரி, பி ஜே ஹட்சன்,
வட மாகாண அதிபர்
1950 ம (நடு) (ஆகஸ்டர்) ஆவணிமீ 4 ந உ.

அட்டவணை இல A 1,584 கிராமம்—கட்டுவன்		விசாலம்
துண்டு காணியின் பெயர்	விபரம்	எ ரு ப.
1 சிலலன்	3 மாமரமும், 6 முருங்கையும், ஒரு இலநதையும், 20 சின்னப்பொடியுள்ள கந்தன் கட்டுவன், தெல்லிப்பளை வரண்குசேறை ஒரு மஞ்சவண்ணாவும் அடங்கிய கிழக்கு, தெல்லிப்பளை தோட்டம்	0 0 39
2 காலிங்கராயன்சீமா	20-50 வரண்குசேறை தென்னந்தோப்பும், கல்லாற் சின்னப்பொடியுள்ள கந்தனும், பெண் மாணிக்கமும், கட்டப்பட்ட ஒரு கிணறுமடங்கிய தோட்டம்	1 0 32

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

L A. 637 L R O.

வட மாகாண அதிபர் பிலிப் ஜேம்ஸ் ஹட்சன், ஆகிய நான்—

- (1) 1942 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்தனகத்து அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணிகளைப் பெற்றுக் கொள்ள அரசினா உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
- (2) அததகைய காணியில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;

(3) அததகைய காணியில் சோநதையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 7 ந தேதியன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்தது, அததகைய காணியில் அவரவாக்குரிய சோநதைகளையும், அததகைய சோநதைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்,

காணி பெறுதற சட்டத்தின் 6 ம பிரிவினபடி இததால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 4 ந உ.

பி ஜே ஹட்சன்,

வட மாகாண அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,602 கிராமம்—உடுப்பிட்டி.

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்

விபரம்

சோநதை கேட்பவரின் பெயர்

ஏ று ப.

1 திருமயவயல்

நெல்லயல்

ஆறுமுகம் ஐயாசுவாமி, தொண்டமனூர்

0 0 17

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

வட மாகாண அதிபர் பிலிப் ஜேம்ஸ் ஹட்சன் ஆகிய நான்—

(1) 1942 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதனகத்து அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;

(2) அததகைய காணியில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்;

(3) அததகைய காணியில் சோநதையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 7 ந தேதியன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்தது, அததகைய காணியில் அவரவாக்குரிய சோநதைகளையும், அததகைய சோநதைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்,

காணி பெறுதற சட்டத்தின் 6 ம பிரிவினபடி இததால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 4 ந உ.

பி ஜே ஹட்சன்,

வட மாகாண அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,608. கிராமம்—வட்டுக்கோட்டை கிழக்கு

விசாலம்

துண்டு காணியின் பெயர்.

விபரம்

சோநதை கேட்பவரின் பெயர்.

ஏ று ப.

1 வேலிலவடை*

ஒரு கட்டுக் கிணறு உள்ள நெல்லயல்

சிடமயரபிள்ளை அப்பா, வட்டுக்கோட்டை கிழக்கு, வட்டுக்கோட்டை

0 3 8 2

* (1947 ம் ஆண்டின் 8 ம் இலக்கக் காணிச் சட்டத்தின் கீழ் அரசினரின் சேமிப்புக் காணியென விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது கருதப்பட்ட எத்தனையும இக்காணியுடன் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது)

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

வட மாகாண அதிபர் பிலிப் ஜேம்ஸ் ஹட்சன் ஆகிய நான்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதனகத்து அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;

(2) அததகைய காணியிலுள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்

(3) அததகைய காணியில் சோநதையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 7 ந திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நோ முகமமாக அல்லது பிரதிநிதி மூலம் எமக்கு முன்னா சமூகமளித்தது, அததகைய காணியில் அவரவாக்குரிய சோநதைகளையும், அததகைய சோநதைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்;

காணி பெறுதற சட்டத்தின் 6 ம பிரிவினபடி இததால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 4 ந உ.

பி ஜே ஹட்சன்,

வட மாகாண அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,615. கிராமம்—தம்பளை

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்

விபரம்.

சோநதைகேட்பவரின் பெயர். ஏ று ப.

1 தலையாட்டியும் பணி

தென்னேரங்கலும் நாவல் மரங்களும்புகிய புகையிலைத் தோட்டமும் தரிசு நிலமும், ஆறுமுகம் பெயர் 0 1 29

லுவும*

இதற்குச் சோநத் உரிமையாவது தலையாட்டி எனலும் காணியில் வடக்கேயுள்ள கிணறு னையால், தம்பளை,

நில அக்காணிக்கு அரைவாசிப் பங்குரிமையும், பணிஹு எனலும் காணிக்கு அக்கிணறு அச்சவேலி

நில பங்குரிமையும், வழிவாய்க்காலுரிமையும் உண்டு

* (1947 ம் ஆண்டின் 8 ம் இலக்கக் காணிச் சட்டத்தின் கீழ் அரசினரின் சேமிப்புக் காணியென விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது கருதப்பட்ட எத்தனையும இக்காணியுடன் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது).

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

வட மாகாண அதிபர் பிலிப் ஜேம்ஸ் ஹட்சன் ஆகிய நான்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதனகத்து அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;

(2) அததகைய காணியில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்;

(3) அததகைய காணியில் சோநதையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 7 ந தேதியன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்தது, அததகைய காணியில் அவரவாக்குரிய சோநதைகளையும், அததகைய சோநதைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்,

காணி பெறுதற சட்டத்தின் 6 ம பிரிவினபடி இததால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 4 ந உ.

பி. ஜே. ஹட்சன்,

வட மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல, A 1,587. கிராமம்—கரணவாய் தெற்கு.

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்

விபரம்.

சோநதைகேட்பவரின் பெயர்.

ஏ. று. ப.

1 கொற்றம்பித்தோட்டம் மேற்கேயுள்ள கிணற்றிலிருந்து இக்காணிக்கடாகச்

செல்லும் வாய்க்கால் புறநீங்கலாகவும், மேற்கே

யுள்ள கிணற்றுக்கும் வாய்க்காலுக்கும் பங்குரித

தும் உள்ள ஒரு புகையிலைத் தோட்டம்

(1) ஆறுமுகம் கந்தவனம் பெண நல்லிபிள்ளை, கரண

வாய் தெற்கு, கரவேட்டி, (2) ஆறுமுகம் கந்தவனம்,

கரணவாய் தெற்கு, கரவேட்டி.

0 0 32 35

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

வட மாகாண அதிபர் பிலிப் ஜேம்ஸ் ஹட்சன் ஆசிரியர் நான்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கீழ் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;

(2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;

(3) அத்தகைய காணியிற் சோந்தையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 7 ந் தேதியன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நேர்முகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்து, அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தைகளையும், அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும் .

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவின்படி இத்தால் பரிசீலனை அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணியீடு 4 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல A 1,603. கிராமம்—கெருடாவில்.

பீ. ஜே. ஹட்சன்,
வட மாகாண அதிபர்.

குணம். காணியின் பெயர்.

விபரம்.

சோந்தை கேட்பவரின் விசாலம். பெயர். ஏ. று. ப.

1 கிணற்றுப்புலந் தோட்டம், இந்த நிலத்துக்கு வட கிழக்கு எல்லையிலுள்ள காணியிலிருக்குங் கிணற்றில் ஆறுமுகம் ஐயாச்சுவாமி, 0 1 0 கிணற்றுப் புலத்துக்கு தண்ணீர் பங்குக் குரிமையும், இந்தக் கிணற்றுக்குப் போகிற பாதையுரிமையும், தொண்டைமனனூறு வடக்குக் கலட்டித்தோட்டம், கிணற்றுப்புலந் தோட்டம், (1947 ம் ஆண்டின் 8 ம் இலக்கக் காணிச் சட்டத்தின் கீழ் அரசினரின் சேமிப்புக் காணியென விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது கருதப்பட்ட எத்தனை டேனும் இக்காணியுடன் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது) பதிக்கு

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

வட மாகாண அதிபர் பிலிப் ஜேம்ஸ் ஹட்சன் ஆசிரியர் நான்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கீழ் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;

(2) அத்தகைய காணியில் உள்ள சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;

(3) அத்தகைய காணியிற் சோந்தையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 7 ந் தேதியன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நேர்முகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்து, அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தைகளையும், அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும் ;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவின்படி இத்தால் பரிசீலனை அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணியீடு 4 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 1,593. கிராமம்—ஆவரங்கால்.

பீ. ஜே. ஹட்சன்,
வட மாகாண அதிபர்.

குணம். காணியின் பெயர்.

விபரம்.

சோந்தை கேட்பவரின் பெயர்.

விசாலம்.

குணம்.	காணியின் பெயர்.	விபரம்.	சோந்தை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	பெரியபுலம்*	புக்கயிலைத் தோட்டம், (பயிர் இல்லாதது), வெளியான தரிசு நிலம், வாய்க்கால்	(1) கனகசபாபதி சந்தரமூர்த்தியின் பெண் மஹாலட்சுமி, அச்சவேலி தெற்கு, அச்சவேலி, (2) கனகசபாபதி சந்தரமூர்த்தி, அச்சவேலி தெற்கு, அச்சவேலி	0 1 11
2	ஷே*	புக்கயிலைத் தோட்டம் (பயிர் இல்லாதது), வெளியான தரிசு நிலம்	ஷே	0 0 23 8
3	ஷே*	புக்கயிலைத் தோட்டம் (பயிர் இல்லாதது), 1-2 வருஷ வாழை கரும், 3 மாத மரவள்ளிகளும், 4 மாத தாவரப் பயிர்களும், 9 தென்னகளுள்ள தென்னந் தோட்டம், வாய்க்காலும், தரிசுநிலமும்	ஷே	0 3 21 4
4	ஷே*	வாய்க்கால்	ஷே	0 0 3 5
5	ஷே*	30 வருஷ ஒரு தென்னமரமும், ஒரு கற்கட்டுக் கிணறும் அடங்கிய தென்னந் தோட்டம், (கிணற்றுல் 1/2 பங்கு சேராதது)	(1) கனகசபாபதி சந்தரமூர்த்தி பெண் மகாலட்சுமி அச்சவேலி தெற்கு, அச்சவேலி, (2) கனகசபாபதி சந்தரமூர்த்தி அச்சவேலி தெற்கு, அச்சவேலி, (3) கந்தா சின்னையா பெண் தங்கம், அச்சவேலி தெற்கு, அச்சவேலி, (4) கந்தா சின்னையா, அச்சவேலி தெற்கு, அச்சவேலி	0 0 5 1
6	வெள்ளருவங்கடல்*	புக்கயிலைத் தோட்டம் (பயிர் இல்லாதது), மூன்று மாத மர வள்ளிகளும், வாய்க்காலும், வழிவாய்க்கால் உரித்தும், வட கிழக்கு மூலையிலுள்ள கிணற்றில் 1/7 பங்கு மடங்கியது	(1) கனகசபாபதி சந்தரமூர்த்தி பெண் மகாலட்சுமி, அச்சவேலி தெற்கு, அச்சவேலி (2) கனக, சபாபதி சந்தரமூர்த்தி, அச்சவேலி தெற்கு, அச்சவேலி	0 2 5 3

* (1947 ம் ஆண்டின் 8 ம் இலக்கக் காணிச் சட்டத்தின்கீழ் அரசினரின் சேமிப்புக் காணியென விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது கருதப்பட்ட எத்தனை டேனும் இக்காணியுடன் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது)

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

வட மாகாண அதிபர் பிலிப் ஜேம்ஸ் ஹட்சன் ஆசிரியர் நான்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கீழ் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;

(2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;

(3) அத்தகைய காணியிற் சோந்தையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 7 ந் தேதியன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நேர்முகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்து, அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தைகளையும், அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும் ;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவின்படி இத்தால் பரிசீலனை அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணியீடு 4 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 1,603. கிராமம்—கெருடாவில்.

பீ. ஜே. ஹட்சன்,
வட மாகாண அதிபர்.

குணம். காணியின் பெயர்.

விபரம்.

சோந்தை கேட்பவரின் விசாலம். பெயர். ஏ. று. ப.

அட்டவணை.

குண்டு. காணியின் பெயர்.	விபரம்	ஆரம்பப்பட இல. A 1,585. கிராமம்—நுணுவில் மேற்கு. சோநதை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. நூ. ப.
1	கொட்டையடிவயல் நெற்காணி	(1) வீ. அருஞ்சலம் கைம்பென் வள்ளிப்பிள்ளை, காரியகாரன், ஏ. கந்தையா தேசிய நூதன் சாலை, யாழ்ப்பாணம், (2) சினதைதம்பி கணகசபை, மட்டுவில் தெற்கு, சாவககச்சேரி	0 0 15 0 3 9

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

வட மாகாண அதிபா, பிவிப ஜேம்ஸ் ஹட்சன் ஆகிய நான்கு—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இந்நகத்து அட்டவணையிற் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;
- (2) அத்தகைய காணியில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்;
- (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 7 ந தேதியன்று முற்பகல் 10 மணிக் கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நேர்முகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்த, அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தைகளையும், அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்,

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவின்படி இத்தால் பரிசீலனை அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் ௨௭ (ஒகஸ்ட்) ஆவணிமீ 4 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வட மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,610. கிராமம்—உடுப்பிட்டி.

குண்டு. காணியின் பெயர்.	விபரம்.	சோநதை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. நூ. ப.
1	மஞ்சகொடியக்காடு, சோலை வரி இல. 28	20 வகுக்குசென்ற ஒரு தென்னி மரமுள்ள சரவணமுத்து சிவகொளுந்துக் குருக்களின் புகையிலைத் தோட்டம், வடக்கே உள்ள காணி பென் அமமாக்கணுவும், அப்பாசாமி கந்தசாமியின் யிலுள்ள கிணற்றிற பங்கும், வுரிவாயக்கால் கைம்பென் பரமேஸ்வரியும், வல்லுவெட்டித்தறை உரிதரும் அடங்கியது	0 0 12.6

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

வட மாகாண அதிபா பிரிப் ஜேம்ஸ் ஹட்சன் ஆகிய நான்கு—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இந்நகத்து அட்டவணையிற் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்;
- (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 7 ந தேதியன்று காலை 10, மணிக் கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நேர்முகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்த, அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தைகளையும், அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவின்படி இத்தால் பரிசீலனை அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் ௨௭ (ஒகஸ்ட்) ஆவணிமீ 4 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வட மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,594. கிராமம்—அச்சவேலி.

குண்டு. காணியின் பெயர்.	விபரம்.	சோநதை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. நூ. ப.
1	பருத்திப்பத்தை	தோட்டம், இதற்கு பின் சொல்லப்படும் உரிமையும் சோந்தை, இக்காணியின் மேற்பக்கத்து எல்லையின் ஒரு பகுதியும் கந்தன் வேலனுக்கும் மறுபெருக்கும் உடையதுமான பருத்திப்பத்தை எனும் காணியில் உள்ள கிணற்றிற பங்கும் கிணற்றுக்குப் போகும் வழியும், (1947 ம் ஆண்டின் 8 ம் இலக்கக் காணிச் சட்டத்தின் கீழ் அரசினரின் காணியென விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது கருதப்பட்ட எதனுடேனும் இக்காணியுடன் சேர்த்துக்கொள்ளக்கூடாது)	0 3 10